

உங்கள் இவ்விணையத்தை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்ய இங்கே அழுத்தவும்

முன்பக்கம்


நுழை வாசல்கள்

- முன்பக்கம்
- இரயாகரன் - சமர்
- புதிய ஜனநாயகம்
- புதிய கலாச்சாரம்
- அரசியல்/சமூகம்
- நூல்கள்
- ஒலி/ஒளி
- அறிவுக் களஞ்சியம்
- சமூகவியலாளர்கள்
- ஆவணக் களஞ்சியம்
- நழற்பட காட்சியகம்
- இணைப்புக்கள்
- மார்க்ஸிய நூல்கள்
- தொடர்புகளுக்கு

இணையங்கள்

- புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- தமிழில் கல்வி
- நூலகம்
- தமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள்
- New Democratic People's Front (International)

Wikileaks



தமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள்

- வணிகர் வரலாறு
- மணித்தாய் நாடும் மரதன் ஓட்டமும்
- இளைஞர் விருது
- தமிழோசை 30/07/1992
- தமிழோசை 27/08/1992
- தமிழோசை 25/09/1992
- தமிழோசை 22/10/1992
- தமிழோசை 16/07/1992
- தமிழோசை 13/08/1992
- தமிழோசை 09/09/1992

உலாவுவோர்

We have 56 guests online

உலாவியோர்

வியாழன், 06 தை 2011

இங்கே எழுதுக தேடுக

## அடியில் மயங்கினேன், சிறுநீரோ இரத்தமாகவே சென்றது - (புளாட்டில் நான் பகுதி - 11)

பதிவேற்றியது தமிழரங்கம் Thursday, 03 June 2010 06:00 அரசியல் சமூகம் சீலன்



எழுத்து (பெருப்பிக்க - சிறுப்பிக்க)



**இரண்டாம்** நாள் பகல் முழுவதும், எம்மை எவரும் சந்திக்க வரவில்லை. இதையிட்டு எம்முள் பல கேள்விகள் எழுந்தன? ஏன் இவர்கள் இன்னும் வரவில்லை? எங்களை புதைக்கப் போறாங்களா? சந்ததியார் எங்களுக்கு எந்த ஏதாவது செய்கின்றரா? இது போன்ற கேள்விகளுடன், எமது உயிருக்கு என்ன ஆகுமோ என்ற பயத்துடனும் பகல் கழிந்தது. சில காலங்களின் பின்னர் தான் எமக்குத் இதுபற்றித் தெரிய வந்தது.

எம்முகாமை முற்றுகையிட்டு எம்மைக் கடத்தி வந்த மறுநாள் காலை, அன்றைய அனைத்து முகாம் பொறுப்பாளர் வாசுதேவாவும், வாமதேவனும் வழமைபோல எமது முகாமிற்கு சென்றிருக்கின்றனர். அங்கிருந்தவர்கள் நாம் எங்கே என்று அவர்களிடம் விசாரித்தவர்கள், அவர்களைக் கொட்டான்களால் ஓட ஓட தாக்கியிருக்கின்றனர். இதனால் அந்த முகாமை மீண்டும் முற்றுகையிட்டனர். தாக்குதலுக்கு முன்னணி வகித்தவர்களைக் கடத்தியும், மற்றவர்களை பணிஸ்மன் என்ற பெயரில் பீ (B)முகாமிற்கும் அனுப்பியிருக்கின்றனர். இவர்களை தாக்குவதற்கு முன்னின்று தோழர்கள் சுமார் 25 பேருக்கு அதிகமானவர்களை, ஓரத்தநாடு களஞ்சிய அறையில் அடைத்து கடுமையாகத் தாக்கினர். அதிலும் ஒருசிலரை தெரிந்தெடுத்து, நாலாம் மாடிக்கும் அனுப்பியிருக்கின்றனர். அவர்களின் விபரங்கள்; எனக்கு தெரியவில்லை.

அவ்வாறு நாலாம் மாடிக்கு அனுப்பப்பட்டவர்களை விட மிகுதியானவர்களில் செங்கோடன், முருகன், செல்வன் போன்றோர், வேறு ஒரு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு தாக்குவதால் தமது உயிருக்கு ஆபத்து என்று தெரிந்திருந்த போதும், தமது உயிரைப் பணயம் வைத்து எமக்காக அந்த தோழர்கள் போராடினார்கள். ஆனால் அன்று தலைமையில் இருந்தவர்கள், பல அடாவடித்தனங்களுக்கு துணைபோனவர்களாக இருந்தனர். இவர்கள் தமது உயிரைப் பாதுகாக்கும் வகையில் நான் தப்பினால் சரி, நீ தப்பினால் சரி என்றாற் போல் தப்பி ஓடினர். அதன் பின் தாம் புளட்டின் அராஜகத்திற்கு எதிராக போராடியவர்கள் என்ற போர்வையை தம்மீது போர்த்திக்கொண்டு, தீப்பொறியாக அடையாளம் காட்டினார்கள் (இவர்கள் தொடர்பாக எனது தொடர் முடிந்தபின் தனியாக ஆய்விற்கு உட்படுத்துவேன்).

அவ்வாறு எமக்காக போராடிய தோழர்களில் ஒரு சிலர், உட்படுகொலைக்கு ஆளாக்கப்பட்டதாக பிற்காலத்தில் அறிந்தேன். அவர்களின் பெயர் விபரங்கள் என்னிடம் இல்லை. ஆனால் செல்வன் என்ற தோழர், எனக்கு நன்கு காலமாக அறியப்பட்டவர். நானும் செல்வனும் ஒரே பாடசாலையில், ஒரே வகுப்பில் கல்வி கற்றோம். எமது வகுப்பை சேர்ந்த மூவரைத் தவிர, மற்றவர்கள் எல்லோரும் புளட்டுக்கு மீரான் மாஸ்டிரால் பயிற்சிக்காக பின் தளத்திற்கு அனுப்பப்பட்டவர்கள். அவ்வாறு அனுப்பப்பட்டவர்களில் செல்வனும் ஒருவர்.

ஆம், இந்தத் தோழர்கள் தோழமைக்கு வரைவிலக்கணம் வகுத்ததால், உயிர்வாழ உரிமை மறுக்கப்பட்டவர்கள். இவர்கள் கடலில் கடலுடன் காடாத்தப்பட்டார்கள். இவர்கள் ஒருசிலரின் படங்கள் இதனுடன் இணைத்துள்ளேன்.



உண்மையான விடுதலையும், உண்மையான தோழமை மனப்பாங்கும் உடைய பல தோழர்களை, இந்த விடுதலைப் போராட்டத்தின் பெயரில் எதிர்ப்புரிட்சி சக்திகளின் கோரக்கரங்கள் பலி எடுத்துள்ளன. அப்போது இவற்றைப் பற்றி எதுவும் கதைக்காத சந்தர்ப்பவாதிகளாக இருந்த பலர், இன்று போராட்டம் பற்றி பேசிய வண்ணம் உள்ளனர்.

இரண்டாம் நாள் இரவு, நாம் இருந்த கூடாரத்தை நோக்கி மோட்டார் சைக்கிள்கள் வந்தன. அதில் மாணிக்கதாசன், செந்தில், பாபுஜி, அமுதன், வாமதேவனும் இன்னும் ஒருவரும் (அவர் பெயர் தெரியவில்லை) வந்தனர். (இதில் ஒவ்வொரு தனிநபர் பற்றிய ஆய்வு அவசியமாக இருந்த போதும், மேலுள்ளவர்கள் எவரும் அரசியல் பற்றிய சிந்தனை அற்றவர்கள். முற்று முழுதான இராணுவக்கண்ணோட்டம் கொண்ட இவர்களில் ஒரு சிலர், மட்டக்களப்பு சிறைச்சாலை உடைப்புடன் இயக்கத்தில் இணைந்தவர்கள். இவர்களிடம் இருந்த மக்கள் நலன் அற்ற. தன் நலன் கொண்ட கருத்தே தமிழ் மக்களின் மீதான இன அழிப்பிற்கு வித்திட்டது. இவர்கள் கையில் விடுதலைப் போராட்டம் சிக்கியதால் தான், இன்று தமிழ் மக்களின் நிலை இவ்வாறு இருக்கின்றது.) வந்து இறங்கியதும் மிகுந்த சத்தத்துடன் "வாங்கடா வெளியாலை" என்றனர். உள்ளூக்குள் இருந்த நாம் யார் முன் போவது என்ற பதட்டத்தில், ஆளையார் பார்த்த வண்ணம் இருந்தோம். மீண்டும் வாமதேவன் "வாங்கோடா வெளியாலை" என்று கத்த, தோழர் தங்கராஜா முதல் வெளியில் சென்றார். சென்றவர் ஐயோ என்று சத்தம்

Content View Hits : 5854148	
Visits	[+/-]
Today:	2827
Yesterday:	3197
Day before yesterday:	1680
This week:	9393
Last week:	15769
Week before last week:	11813
	+1517
	+3956

போட்டதும், உடனே மாணிக்கதாசன் அவரை அழைத்து சென்றான். நாம் வெளியில் வர, வாசலில் இருந்து வருபவர்களுக்கு கொட்டானால் அடித்தனர். ஒவ்வொருவரும் ஐயோ அம்மா என்று அலறும் அதேவேளை, அடித்தவர்களில் ஒருவன் "கீழே படுங்கடா" "கிறவ்லிங் செய்யடா" என்று சத்தம் போட்டபடி இருந்தான். அங்கிருந்தவர்களில் வயது குறைந்தவன் நான் என்பதால், பதுங்கி பதுங்கி மெல்ல வெளியில் வந்தேன். அப்போது எனது முதுகில் ஒங்கி ஒரு அடி வீழ்ந்தது. "ஐயோ அம்மா" என்ற அலறலுடன் நிலத்தில் வீழ்ந்தேன். வீழ்ந்த என்னை ஒருவன் காலால் உதைந்தான். நாங்கள் எல்லோரும் அலறியபடி இருக்கையில், எம்மைச் சுற்றி முகாமில் இருந்த பல தோழர்களை பாதுகாப்பிற்கு போட்டிருந்தனர்.

அவர்களும் சுற்றி இருக்க எமக்கு பூஜை ஆரம்பமாகியது. ஒவ்வொருவரையும் எவ்வளவு முறை தங்களால் அடிக்க முடியுமோ, அவ்வளவு அடித்தார்கள். அவர்கள் களைத்ததும் தண்ணீர் குடித்து, களைப்பாறிய பின் வந்து அடித்தனர். என்னை ஒரு தடவை, இருவர் சேர்ந்து தாக்கினார்கள் ஒன்று பாபுஜி அடுத்தது வாமதேவன். இவர்கள் இருவரும் என்னடா, நீ பெரியப்பாவைப் பார்த்து என்ன கேள்வி கேட்டனி என்று சொல்லி, ஒருவர் முதுகின் மேலும் மற்றவர் காலிலும் தம்மால் இயன்றவரை அடித்தார்கள். நாணுமே அலறியபடியே இருந்தேன். மறுபுறத்தில் அன்றனி, சலா, விஜி, சண், ஜெகன், ஆனந்தன் போன்றோருக்கு, மற்றவர்கள் அடித்தனர். கே.ஆர்.விஜயன் ஒருவாறு ஒதுக்கமாக போய்ப் படுத்திருந்தான். அதற்கு காரணம், செந்திலின் ஒன்றுவிட்ட தம்பி தான் கே.ஆர்.விஜயன். அவருக்கும் அடி விழுந்ததுதான். ஆனால் எம்மளவுக்கு இல்லை. அடுத்து சோசலிசம் சிறி இவருக்கு இரண்டு குற்றச்சாட்டுகள். ஒன்று மகஜர் கொடுத்தது, அடுத்தது காதலித்தது தொடர்பானது. அதற்காக நையப் புடைக்கப்பட்டார். எனக்கோ, ஒரு சில மணி நேரத்தின் பின் என்ன நடந்தது என்று தெரியாது. நான் மயங்கிவிட்டேன். மறுநாள் காலை எழுந்த போது, என்னால் நகரவே முடியவில்லை. மற்றவர்களை பார்த்தபோது, அன்றனியின் தலையில் காயம், ஆனந்தன் மல்லாக்க அரை மயக்கத்தில் கிடந்தார். விஜி தைரியசாலி என்பதால் அடியைத்தாங்கி, எமக்கு உதவியபடி இருந்தார். என்னாலே நடக்கவோ, எழுந்து நிற்கவோ முடியாத அளவிற்கு தாக்கப்பட்டிருந்தேன். அன்று சிறுநீர் கழிக்கக் கூட, என்னால் செல்ல முடியவில்லை. காவலில் நின்ற தோழர்கள் இருவர், என்னை தாங்கியபடி அழைத்துச் சென்றனர் எனது சிறுநீரோ இரத்தமாகவே சென்றது. இவ்வாறு ஒவ்வொரு தோழருக்கும் இருந்தது.

இரவு அடிக்கும் போது, காவல் கடமையில் பலர் எம்மைச்சுற்றி நின்றார்கள் என ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். அதில் ஒரு தோழருக்கு, அன்றிரவே மனநிலை பாதிக்கப்பட்டது. அத்தோழர் நான் அறிந்தவரை மனநிலை பாதிக்கப்பட்டவராகவே பிற்காலத்திலும் வாழ்ந்தார். அவர் எவருடனும் கதைக்க மாட்டார். எதற்கும் பயப்படுவார். இரவில் உறங்க மாட்டார். இது போன்று, பலர் பாதிப்பிற்குள்ளாகினர். எமக்கு அடிவிழுந்த போதே, ஒரு தோழர் மனநிலை பாதிக்கப்பட்டார் என்றால், எமக்கு எவ்வளவு எந்த வகையில் அன்றிரவு அடி விழுந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். அன்றைய பகல் முழுவதும் உடல் உபாதையாலும் மயக்க நிலையிலுமே கழிந்தது.

எமது மக்களின் விடிவிற்கு போராடுவதற்காக, எமது கல்வி குடும்பம் உறவுகள் என எல்லாவற்றினையும் துறந்து புளட்டிற்கு போனோம். ஆனால் புளட் இயக்கம் சமூக விரோதிகளினது கூடாரமாகியதுடன், இந்திய அரசு எடுபிடிகளின் கட்டுப்பாட்டிற்குள்ளும் இருந்தது. இவற்றிற்கு எதிராக குரல் எழுப்பி, அதை சரியான பாதைக்கு கொண்டு வர போராட முனைந்தோம். அதைக் கோரி வெளியிட்ட அறிக்கையை இங்கு பார்க்கவும். ஆனால் நாம் எமது உயிரினைக் காக்க போராடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தோம். எம்மை கொலை செய்யமுனையும் இவர்கள், இனவெறி சிங்கள அரசின் கொலைவெறி இராணுவமா? இல்லை இயக்கங்களினால் (புளாட் உட்பட) உள்வாங்கப்பட்ட இவர்கள், எமது சமூகத்திலிருந்த சமூக விரோதிகள்.

(சென்ற 10வது தொடரில் வளவன் என்பவர் உத்தரபிரதேசத்தில் பயிற்சி எடுத்தவர் எனக்குறிப்பிட்டிருந்தேன் அது தவறு அவர் தேவீ முகாமில் பயிற்சி பெற்றவர். இத்தவறை சுட்டிக்காட்டிய தோழருக்கு நன்றி)

தொடரும்

10.எம்மில் யாராவது உயிருடன் தப்பித்தால், எமக்கு நடந்ததை மற்றவர்களுக்கு கூறும்படியும்...புளாட்டில் நான் பகுதி - 10)

9.புளாட் அமைப்பை விமர்சித்த எங்களை புலி என்றனர், துரோகி என்றனர் - புளாட்டில் நான் பகுதி - 09)

மகஜர் அனுப்பி தலைமையுடன் போராட்டம் - (புளாட்டில் நான் பகுதி - 08)

7.சாதிக்குடாகவே தீர்வை காணும் வழிமுறையை நாடிய தலைமை - (புளாட்டில் நான் பகுதி - 07)

6.நான் தோழர் சந்ததியரைச் சந்தித்தேன் - (புளாட்டில் நான் பகுதி - 06)

5.தேச விடுதலை என்றும், பாட்டாளி வர்க்க புரட்சி என்றும் பேசியபடி... - (புளாட்டில் நான் பகுதி - 05)

4.தண்டனை முகாமை எல்லோரும் "நாலாம் மாடி" என்பார்கள் - (புளாட்டில் நான் பகுதி - 04)

3.மன்றே மாகத்தில் பயிற்சியை முடித்துக்கொள்ளும் கனவுடன்... (புளாட்டில் நான் பகுதி - 03)

2.1983 இல் இயக்கத்தில் இருப்பதென்பது கீரோத்தனமாகும் - (புளாட்டில் நான் பகுதி 2)

1.தாம் மட்டும் தப்பித்தால் போதும் என நினைத்த தீப்பொரியினர் - (புளாட்டில் நான் பகுதி - 01)

உலாவிடையார்: 902 மின்னஞ்சல் அனுப்புக

Trackback(0)

TrackBack URI for this entry

கருத்துக்கள்(4)

Subscribe to this comment's feed

appan enum selvakumar!!

பதிந்தவர் sonja , July 23, 2010

எனக்கும் இதேபோல அனுபவங்கள் உண்டு.தளத்தில் இப்படியான தாக்குதல்களை இவர்கள் கூசாமல் செய்துள்ளார்கள்.இவர் ிகளை நம்பி வாழ்வையும் கல்வியையும் தொலைத்தோர் ஏராளம்.இப்படத்தில் கீழுள்ள முதல் படம் தாவடியை சேர்ந்த அப்பன் என்றழைக்கப்படும் செல்வகுமார் ஆகும்.இவர் 1983 இல் பத்தாந்தர பரீட்சை எழுதாமலே இயக்கத்தில் இணைந்தவர்.இவரது இழப்பால் இவரது தாயும் தந்தையும் சித்தப்பிரமை அடைந்திருந்தனர்.நன் கு அறிவுத்திறன் மிகுந்தவர்கள்.இவரது ஒரு சகோதரர் வெளிநாட்டில் உடல் நலம் குன்றியவராக இருக்கிறார்.கடைசித் தம்பி புலிகளில் அரசியல் பொறுப்பொன்றில் 1992 இல் இருந்தார்.சுழிபுரம் படுகொலைகள் போலவே உட்கொலைகளும் களையெடுப்பு என அமைந்து விடுதலை என்ற போராட்டம் அடக்குமுறையை ஆரம்பித்து அழிந்துபோனது.இந்தியரை விட அறிவாளிகள் என தம்பட்டமடித்தவர்களும் இந்தியா கட்டுப்படுத்தியிருக்க வாப்பில்லை.அது நடக்கவும் முடியாது.இவர்களாகவே மண்ணை தலையில் போட்டுக்கொண்டனர்.அதன் மூலமாக விடுதலையின் முடிவுக்கு ஏற்பாடு செய்து தங்களது உயிரையும் விட்டனர்.இவர்களின் ஆத்மா சாந்தி பெறட்டும்!!

**மிருகம்**பதிந்தவர் [raanu](#) , June 06, 2010

சந்தர்ப்பம் கிடைத்தால் எல்லாருமே மிருகங்கள்தான். இதில் எந்த மிருகக்கூட்டத்தில் உள்ளோம் என்பது மட்டுமே வித்தியாசம். தமிழனைக் கண்ணடால் கன்னடனுக்க ஆகாது. தென் மாநிலவனைக் கண்டால் வடமாநிலவனுக்கு ஆகாது. ஏன் தமிழன் தமிழன் என்று அடித்துக்கொள்ளும் தமிழ்நாட்டவன் கூட இலங்கைத் தமிழனை ஒன்றும் இங்கு சீராட்டவில்லை. இலங்கைத் தமிழர்கள் இங்கு மொத்தமாக தமிழகத்தில் குடிபெயர்ந்தால், அவர்களுக்கு ஒரு "ஜாதிப்பெயர்" வழங்கப்படும். பின்பு அவர்கள் மற்றவர்களோடு சண்டையிட வேண்டியதுதான். மனிதன் ஒரு மிருகம்.

**சீலன் எழுதுவதுபோல உண்மைகள் வெளிவருவதன் மூலமே, எதிர்காலத்தில் நம் சமுதாயம் தறுகளை தவிரக் முடியும்.**பதிந்தவர் [Theevaan](#) , June 04, 2010

என்னப்பெத்த அப்பு , விருமன் !

இந்த அனுபவப் பதிவை இங்கு எழுதுவது ரஜாகரன் அல்ல சீலன். பின்னோட்டம் விட முன் சில விபரங்களை தெரிந்து கொண்டு எழுதுவது நல்லது. அதைவிட ரஜாகரன் ஏன் வேட்கப் பட வேண்டும்? புகலிடத்தில் எந்த வித விட்டுக்கொடுப்பும் இல்லாமல் எல்லாதரபினர் மீதும் நேர்மையான அரசியல் விமர்சனத்தினை முன்வைத்தவர் அவர் மட்டும் தான் !!!! புத்தில இருக்கிற பாம்பு போல இருந்து விட்டு இன்று புலிகளின் தொடர்ச்சியாக இயக்கம் நடத்துபவர் போல் அல்லர் ராஜஹரன் .

மேலும்,

சீலன் எழுதுவதுபோல உண்மைகள் வெளிவருவதன் மூலமே, எதிர்காலத்தில் நம் சமுதாயம் தறுகளை தவிரக் முடியும்.



...

பதிந்தவர் [viruman](#) , June 03, 2010


என்னப்பு!! இவ்வளவு காலமும் புலி செய்த கொடுமையை சொல்லி வந்தீர்கள் ஆனால் மற்ற அமைப்புகள் செய்தவற்றை பார்க்கும் போது நீங்களாடா தமிழனுக்கான தீர்வை தேடித்தருவீர்கள்? உங்களை விட சிங்களவன் பரவாயில்லையப்பா, ஏதோ சிறுபான்மையான் என்றாவது யோசிக்கிறானே!! ஏன் ரயா.. உமக்கு இது எழுத வெக்கமாயில்ல?

**கருத்துக்களைப் பதிவிடுக****பெயர்**

**மின்னஞ்சல்**

**இணைய முகவரி**

**தலைப்பு**

**கருத்து**
 English  பாமினி  உச்சரிப்பு

கருக்குக | விசாலமாக்குக

 Subscribe via email (Registered users only)

Last Updated ( Thursday, 03 June 2010 13:59 )

Copyright © 2011 தமிழரங்கம். All Rights Reserved.  
Joomla! is Free Software released under the GNU/GPL License.

Powered by Joomla!, valid XHTML and CSS.

